

**11 ஆம்
வகுப்பு**

அரசு பொதுத்தேர்வு - மார்ச் 2025
PART - III

பதிவு எண் :

--	--	--	--	--	--

கால அளவு : 3.00 மணி நேரம்]

வணிகவியல் (விடைகளுடன்)

[மொத்த மதிப்பெண்கள் : 90

- அறிவுரைகள்:** (1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளதா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சப்பதிவில் குறையிருப்பின், அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
- (2) **நீலம்** அல்லது **கருப்பு** மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும். படங்கள் வரைவதற்கு பென்சில் பயன்படுத்தவும்.

பகுதி - I**குறிப்பு:** (i) **அனைத்து** வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

$$20 \times 1 = 20$$

- (ii) கொடுக்கப்பட்டுள்ள **நான்கு** மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

- ஒரு வருடத்தில் ஈட்டப்பட்ட வருமானம் அடுத்த ஆண்டில் வரி விதிக்கப்பட்டால் வரி விதிக்கப்பட்ட ஆண்டு _____.
(அ) ஒளி ஆண்டு (ஆ) முந்தைய ஆண்டு
(இ) நாட்காட்டி ஆண்டு (ஈ) மதிப்பீட்டு ஆண்டு
- பழங்கள், காய்கறிகள் போன்ற அழகாகக் கூடிய பொருட்களின் சேமிப்பிற்காக _____ பண்டக்காப்பகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
(அ) குறிப்பதன (ஆ) பிணையகாப்பு
(இ) கூட்டுறவு (ஈ) தனியார்
- பின்வருவனவற்றுள் எது வியாபார நடவடிக்கையின் சிறப்பியல்புகள் இல்லை?
(அ) பொருள் மற்றும் சேவை பரிமாற்றம் அல்லது விற்பனை
(ஆ) பொருட்கள் மற்றும் சேவையை உருவாக்குதல்
(இ) சம்பளம்/சூலி (ஈ) இடர் ஏற்றல்
- பின்வரும் நபர்களில் யாரால் ஒப்பந்தம் நிறைவேற்ற முடியும்?
(அ) வாக்குறுதி வழங்குபவரின் சட்டப்பிரதிநிதிகள்
(ஆ) வாக்குறுதி வழங்குபவரின் முகவர்
(இ) வாக்குறுதி வழங்குபவர் மட்டும்
(ஈ) இவை அனைத்தும்
- இந்திய ரிசர்வ் வங்கியால் உண்மை நேர மொத்தத் தீர்வாக அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு :
(அ) 2013 (ஆ) 2005
(இ) 2014 (ஈ) 2003
- வியாபார இடைநிலையர்களை _____ வகைகளாகப் பிரிக்கலாம்.
(அ) ஐந்து (ஆ) மூன்று
(இ) நான்கு (ஈ) இரண்டு

- சரக்கு மற்றும் சேவை வரி என்பது _____.
(அ) மறைமுக வரி
(ஆ) சரக்கு மற்றும் சேவைகளின் வகையை பொருத்தது
(இ) நேரடி வரி (ஈ) மேற்கூறிய அனைத்தும்
- அதிக அளவு அபாயத்தைக் கொண்டது.
(அ) வணிகம் (ஆ) வியாபாரம்
(இ) உற்பத்தித் தொழில் (ஈ) இவை அனைத்தும்
- இரு தரப்பு ஒப்பந்தம் மூலம் விடுவிக்கப்படுவது _____.
(அ) ரத்து செய்தல் (ஆ) திருத்தம்
(இ) பரிமாற்றம் (ஈ) மேற்கூறிய அனைத்தும்
- ஒரு குறிப்பிட்ட வகைப் பொருட்களை மட்டும் விற்கும் சில்லறைக் கடைகள் _____ என அழைக்கப்படுகிறது.
(அ) பொதுப் பண்டக்கச்சாலைகள்
(ஆ) சந்தை வியாபாரிகள்
(இ) தெருக் கடைகள்
(ஈ) ஒரே வகை பண்டக்கச்சாலைகள்
- A, B, C கூட்டு ஒப்பந்தத்தின்படி ₹ 50,000 D என்பவருக்கு செலுத்த வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதை நிறைவேற்றுவதற்கு முன், C இறந்து விடுகிறார். இங்கே, ஒப்பந்தம் :
(அ) A மற்றும் B மட்டும் தனியாக நிறைவேற்றப்பட வேண்டும்.
(ஆ) C-யின் மரணத்தினால் ஒப்பந்தம் செல்லாது.
(இ) A, B மற்றும் D-க்கு இடையே ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும்.
(ஈ) C-ன் சட்ட பிரதிநிதிகளுடன் சேர்ந்து A மற்றும் B ஆகியோரால் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும்
- _____ ஒரு பொதுக்காப்பீட்டு வகையினைச் சார்ந்தது அல்ல.
(அ) மருத்துவக் காப்பீடு (ஆ) கடல்சார் காப்பீடு
(இ) தீ காப்பீடு (ஈ) ஆயுள் காப்பீடு
- கீழ்க்காண்பனவற்றில் எது பழமையான வியாபார அமைப்பு வடிவம்?
(அ) கூட்டுறவுச் சங்கம் (ஆ) தனியாள் வணிகம்
(இ) நிறுமம் (ஈ) கூட்டாண்மை
- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு :
(அ) 2006 (ஆ) 2004
(இ) 2008 (ஈ) 2007

15. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) இறக்குமதி வியாபாரம் (ஆ) மொத்த வியாபாரம்
(இ) மறு ஏற்றுமதி வியாபாரம் (ஈ) ஏற்றுமதி வியாபாரம்
16. அரசு நிறுவனங்களின் முதன்மையான நோக்கம் என்பது :
(அ) வேலைவாய்ப்பை உருவாக்குதல்
(ஆ) மக்களுக்கு சேவை செய்தல்
(இ) இலாபம் ஈட்டுதல் (ஈ) மேற்கூறிய அனைத்தும்
17. கப்பல் தலைவரால் சரக்கு பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமாக வழங்கப்படும் இரசீது :
(அ) கப்பல் துணைத்தலைவர் இரசீது
(ஆ) கப்பல் சீட்டு
(இ) வாணிகத்துவார் இடாப்பு
(ஈ) கப்பல் இரசீது
18. அயல்நாட்டு பத்திர வெளியீட்டு உரிமை தரும் ஆவணம்.
(அ) வைப்பு இரசீது (ஆ) உரிமை இரசீது
(இ) உரிமை சான்றிதழ் (ஈ) மேற்கூறிய எதுவுமில்லை
19. பெயர்ச்சியியலின் முக்கிய நன்மை _____.
(அ) இலாபம் ஈட்டுதல் (ஆ) உற்பத்தி மேம்பாடு
(இ) பண்டக்காப்பு (ஈ) செலவுகளை குறைத்தல்
20. செலுத்து சமநிலையின் உபரி வெளிக்காட்டுவது :
(அ) இறக்குமதி ஏற்றுமதி இரண்டும் சமநிலைக்கு அதிகமாக இருத்தல்.
(ஆ) ஏற்றுமதி இறக்குமதியை விட அதிகமாக இருத்தல்.
(இ) இறக்குமதி ஏற்றுமதியை விட அதிகமாக இருத்தல்.
(ஈ) இறக்குமதி ஏற்றுமதி இரண்டும் சமமாக இருத்தல்.

பகுதி - II

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
வினா எண் 30-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.

$$7 \times 2 = 14$$

21. பொருளாதார நடவடிக்கைகள் என்றால் என்ன?
22. இந்து சட்டத்தின் இரண்டு பிரிவுகள் யாவை?
23. பற்று அட்டை (Debit Card) சிறு குறிப்பு வரைக.
24. தனி உரிமையியலின் இரண்டு தீமைகளைக் கூறுக.
25. ஏதேனும் இரண்டு பருவகால உற்பத்தி ஆனால் தொடர் நுகர்வு பொருட்களுக்கு உதாரணம் தருக.
26. குறு நிறுவனங்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
27. சிறப்புப் பண்டக சாலைகள் என்றால் என்ன?
28. ஏற்றுமதி வியாபாரம் என்றால் என்ன?
29. ஒப்பந்தம் என்றால் என்ன?
30. தமிழ்நாட்டின் முக்கியமான பண்டைய வர்த்தக நிலையங்கள் இரண்டு கூறுக.

பகுதி - III

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
அவற்றில் வினா எண் 40-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.

$$7 \times 3 = 21$$

31. தொழில் நெறிமுறைகளின் கருத்து என்ன?
32. கூட்டாண்மை நிறுவனத்தில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?
33. காப்பீடு - வரையறு.
34. பொது கழகங்கள் என்றால் என்ன?
35. அந்நிய நேரடி முதலீட்டின் ஏதேனும் மூன்று தீமைகளைக் கூறுக.
36. இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி, இறக்குமதி பொருட்கள் மூன்றினைக் குறிப்பிடுக.
37. நடப்புக்கணக்கின் வரவுப் பக்கத்தில் தோன்றும் இனங்கள் யாவை? (ஏதேனும் 3)
38. இரு தரப்பு வாக்குறுதிகளின் வகைகள் யாவை?
39. சுய உதவிக் குழுக்களின் ஏதேனும் மூன்று சிறப்பியல்புகளை விவரிக்கவும்.
40. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின் நன்மைகள் யாவை? (ஏதேனும் 3)

பகுதி - IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

$$7 \times 5 = 35$$

41. (அ) வணிகத்தின் பல்வேறு தடைகளைக் கூறுக. (அல்லது)
(ஆ) சமூகப் பொறுப்புணர்வின் தேவைகளை விளக்குக.
(ஏதேனும் 5)
42. (அ) புறத்திறனீட்டின் நன்மைகளைக் கூறுக. (ஏதேனும் 5)
(அல்லது)
(ஆ) கூட்டாண்மை கலைப்பின் வகைகளை விவரி. (ஏதேனும் 5)
43. (அ) அரசு நிறுவனங்களின் இயல்புகள் யாவை? (ஏதேனும் 5)
(அல்லது)
(ஆ) பல்வேறு வகையான குறுகியகாலநிதி ஆதாரங்களை விளக்குக. (ஏதேனும் 5)
44. (அ) மொத்த வியாபாரிக்கும் சில்லறை வியாபாரிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? (ஏதேனும் 5) (அல்லது)
(ஆ) இழப்பீடு என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?
45. (அ) சிறு குறிப்பு வரைக. (i) பகுப்பாய்வு உற்பத்தித்தொழில், (ii) மரபுசார் உற்பத்தித் தொழில்கள், (iii) கட்டுமானத் தொழில்கள்
(அல்லது)
(ஆ) தனியாள் வணிகத்தின் சிறப்பியல்புகள் யாவை? (ஏதேனும் 5)
46. (அ) பன்னாட்டு நிறுமத்தின் நன்மைகள் யாவை? (ஏதேனும் 5)
(அல்லது)
(ஆ) தொடர்வண்டி போக்குவரத்தின் நன்மைகளை விளக்குக. (ஏதேனும் 5)
47. (அ) கப்பல் இரசீதிற்கும் கப்பல் வாடகை முறிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
(அல்லது)
(ஆ) செலுத்தல் சமநிலைக்கும் வாணிபச் சமநிலைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? (ஏதேனும் 5)

விடைகள்

பகுதி - I

1. (ஈ) மதிப்பீட்டு ஆண்டு
2. (அ) குளிப்பதன
3. (இ) சம்பளம்/சலி
4. (ஈ) இவை அனைத்தும்
5. (அ) 2013
6. (ஈ) இரண்டு
7. (அ) மறைமுக வரி
8. (இ) உற்பத்தித் தொழில்
9. (ஈ) மேற்கூறிய அனைத்தும்
10. (ஈ) ஒரே வகை பண்டகச்சாலைகள்
11. (ஈ) C-ன் சட்ட பிரதிநிகளுடன் சேர்ந்து A மற்றும் B ஆகியோரால் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும்.
12. (ஈ) ஆயுள் காப்பீடு
13. (ஆ) தனியாள் வணிகம்
14. (அ) 2006
15. (ஆ) மொத்த வியாபாரம்
16. (ஆ) மக்களுக்கு சேவை செய்தல்
17. (ஈ) கப்பல் இரசீது
18. (அ) வைப்பு இரசீது
19. (ஈ) செலவுகளை குறைத்தல்
20. (ஆ) ஏற்றுமதி இறக்குமதியை விட அதிகமாக இருத்தல்

பகுதி - II

21. (i) வாழ்வாதாரத்திற்குத் தேவையான பணம், நிதிசார்ந்த ஆதாயங்கள் (இலாபம்) ஈட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் பொருளாதார நடவடிக்கை எனப்படும்.
(ii) (எ.கா.) பழவியாபாரி - பழங்களை விற்பனை செய்வது.
22. தயாபாகா மற்றும் மிட்டாச்சரா.
23. (i) தானியங்கி பணம் வழங்கும் அட்டையே பற்று அட்டை என்றும் அழைக்கப்படுகிறது.
(ii) இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பொருள்களை வாங்கவோ அல்லது சேவைகளைப் பெறவோ அதிக அளவில் இந்த அட்டை பயன்படுகிறது.
24. (i) தனி உரிமம் கட்டணம்.
(ii) நிலையான உரிமைத்தொகை செலுத்துதல்.
25. கோதுமை, சர்க்கரை.
26. மண்பாண்டங்கள் செய்தல், பழங்கள் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள்.
27. ஒரு வகைப் பொருட்களில் ஒரு குறிப்பிட்ட வழி பொருள்களை மட்டும் விற்பனை செய்யும் சில்லறைக் கடைகள் சிறப்புப் பண்டக சாலைகள் எனப்படும். உதாரணமாக இனிப்பு வகையில் அல்வா மட்டும் விற்போர், துணிக்கடையில் குழந்தைகள் ஆடைகளை மட்டும் விற்போர் ஆகியோர் அடங்குவர்.
28. ஏற்றுமதி வியாபாரம் என்பது உள்நாட்டிலிருந்து சரக்கு மற்றும் சேவைகளை அயல்நாட்டிற்கு விற்பனை செய்வதாகும்.
29. இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 ஒப்பந்த பிரிவு 2(h)-ன் படி, “சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படும் ஓர் உடன்படிக்கையே ஒப்பந்தமாகும்”.

30. (i) அழகன்குளம் (இராமநாதபுரம்),
(ii) மயிலாற்பான் (மயிலாப்பூர், சென்னை).

பகுதி - III

31. (i) சமுதாயப் பார்வையில் தொழில் அமைப்புக்கள் பொது மக்களுக்குத் தேவையானப் பொருட்களையும், சேவைகளையும் வழங்குகிறது.
(ii) அதேசமயம் தனிப்பட்ட பார்வையில் இலாபம் ஈட்டுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
(iii) ஆனால் ஒரு தனிமனிதனின் பார்வையில் இலாபம் ஈட்டும் சுயநலம் மிகுந்த அமைப்பே வணிக நிறுவனம் எனவும் கருதப்படுகிறது.
(iv) இதில் யாருடைய பார்வை தவறு என விவாதிக்க முடியாது.
(v) ஒட்டு மொத்தமாக எந்த ஒரு தொழிலமைப்பின் தனிப்பட்ட நோக்கத்தையும் மற்றும் சமூகநோக்கத்தையும் இணைக்கும் பாலமாக வியாபார நன்நெறி விதிகள் செயல்படுகின்றன.
32. கூட்டாண்மையின் குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 2. அதிகப்பட உறுப்பினர்களின் எண்ணிக்கை வங்கித் தொழில் 10 பிற தொழில் 20 ஆகும்.
33. ஜான் மொர்ஜ் என்பவரது வரைவிலக்கணப்படி, “தனி ஒருவருக்கு ஏற்படும் இடரை, பலர் ஒன்றிணைந்து தங்களது தோள்களில் பகிர்ந்து கொள்ளும் திட்டமே காப்பீடு” ஆகும்.
34. (i) பொதுக் கழகம் என்பது பாராளுமன்றமோ, சட்டமன்றமோ இயற்றும் தனிச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டு தன்னாட்சியுரிமை பெற்ற நிறுவனமாகும்.
(ii) பொதுக்கழகம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தனித்தியங்கும் தன்மையுடன் சட்டத்தால் உருவாக்கப்படுவதாகும்.
(iii) பொதுக் கழகத்திற்கென நோக்கங்கள், அதிகாரங்கள் மற்றும் பணிகள் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமைப்பு ஆகியவை பொதுக் கழகத்திற்கான உதாரணங்களாகும்.
35. (i) **உள்நாட்டு வளங்களைத் தீர்த்தல் :**
 1. அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் வரவேற்கும் நாடுகளில் உள்ள நீர், காடுகள், தாதுப்பொருட்கள் ஆகிய இயற்கை வளங்களை விரைவில் தீர்த்து விடும் அபாயம் உள்ளது.
 2. இதனால் உள்நாட்டில் உள்ள சாதாரண குடிமகனுக்கு தேவைப்படும் இயற்கை வளங்கள் கிடைக்காமல் போகலாம்.
- (ii) **அதிகப்படியான முதல் வெளியேறுதல் :**
 1. அயல்நாட்டு நிறுமங்கள் பங்காதாயம், குத்தகைக் கட்டணம் போன்றவை மூலம் பெருமளவு உள்நாட்டு பணத்தை வெளியே கொண்டு செல்கின்றன.
 2. இதனால் உள்நாட்டில் பணப்புழக்கம் குறைந்துவிடும் வாய்ப்புள்ளது.

(iii) தொழில் நுட்பத்தை மாற்றாமை :

1. சில அயல்நாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளுக்குத் தாங்கள் கண்டுபிடித்து வைத்துள்ள தொழில் நுட்பத்தை அப்படியே தருவதில்லை.
2. அவை பெரும்பாலும் இரண்டாம் தர தொழில்நுட்பத்தையே, முதலீடு செய்யும் நாட்டிற்கு கொண்டு வருகின்றன.
3. உயர் தொழில்நுட்பத்தினை தங்களின் சொந்த நாட்டிலேயே வைத்துக்கொள்கின்றன.

36.

ஏற்றுமதிப் பொருட்கள்	இறக்குமதிப் பொருட்கள்
பெட்ரோலியப் பொருட்கள்	எண்ணெய் முதலான சுரங்க எரிபொருள்
நகைகள்	வைரம் மற்றும் விலையுயர்ந்த உலோகங்கள்
ஆட்டோமொபைல்ஸ்	மின்சார இயந்திர சாதனங்கள்

37. வரவினங்கள் :

- (i) பொருட்களின் ஏற்றுமதிகள் (கண்ணுக்குப் புலனாவது)
- (ii) கண்ணுக்குப் புலனாகாத ஏற்றுமதிகள்
- (iii) அயல்நாட்டில் செய்யப்பட்ட போக்குவரத்து சேவைகள்.

38. (i) இருதரப்பு மற்றும் தன்னிச்சையான வாக்குறுதி :

ஒவ்வொருவரும் மற்றவர் அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரா என காத்திராமல் அவரவர் தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இந்த வாக்குறுதி இருதரப்பு மற்றும் தன்னிச்சையான வாக்குறுதி எனப்படுகின்றது.

- (ii) இருதரப்பு மற்றும் சார்ந்திருக்கின்ற வாக்குறுதிகள் : இவ்வித வாக்குறுதிகளில் ஒருநபரின் நிறைவேற்றம், மற்றவர்தம்முடைய வாக்குறுதியை முன் கூட்டியே நிறைவேற்றுவதை பொறுத்து அமைகின்றது. இது பரஸ்பரமான மற்றும் சார்ந்திருக்கின்ற வாக்குறுதிகள் எனப்படும்.

- (iii) இருதரப்பு மற்றும் ஒரே சமயத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகள் : இரண்டு வாக்குறுதிகளும் ஒரே சமயத்தில் நிறைவேற்றப்படும் பொழுது, அவை பரஸ்பர மற்றும் ஒரே சமயத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகள் எனப்படும்.

39. சுய உதவிக்குழுவின் சிறப்பம்சங்கள் :

- (i) “முதலில் சேமிப்பு, பிறகு கடன்” என்பது ஒவ்வொரு குழு உறுப்பினரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
- (ii) சுய உதவிக்குழு ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் உள்ளவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்படுகிறது.
- (iii) சுய உதவிக்குழு என்பது 10 முதல் 20 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்படுகிறது.

40. உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தின் நன்மைகள் :

1. இது பிறமுறைகள் போக்குவரத்தைவிட மலிவான பயணமாக கருதப்படுகிறது.

2. இந்த பயணத்தின் போது நடுக்கம் மற்றும் குதித்தல் இல்லாத காரணத்தால், சுலபமாக பொருட்களை கொண்டு செல்கிறது. இது சேதமாகாமல் இருக்க வேண்டிய, கண்ணாடியால் செய்யப்பட்ட பொருட்கள், மண்ணால் செய்யப்பட்ட பொருள்கள் போன்ற பலவீனமான பொருட்களை கொண்டு செல்ல மிகவும் பொருத்தமானது.
3. இது கனரக சுமைகளுக்கு மிகவும் பொருத்தமானது.

பகுதி - IV

41. (அ) வணிகத்தின் பல்வேறு தடைகள் :

- (i) 1. ஆள்சார் தடை 2. இடத்தடை
3. காலத்தடை 4. நிதித்தடை
5. இடர்பாட்டுத் தடை

(ii) 1.

ஆள்சார் தடை

- (i) உற்பத்தியாளர் சிலர். நுகர்வோர் பலர்.

- (ii) எனவே உற்பத்தியாளர் நுகர்வோரைச் சந்திக்கவும், நுகர்வோர் உற்பத்தியாளரைச் சந்திக்கும் வாய்ப்புக்கள் அரிது. இது ஆள்சார் தடை ஆகும்.

2. இடத்தடை

- (i) பொருட்கள் உற்பத்தி செய்வது ஒரு இடம். (மல்லிகை - மதுரை)

- (ii) ஆனால் நுகரப்படுவது வேறொரு இடம் (சென்னை)

- (iii) இரு இடங்களும் நிலப்பரப்பில் (தூரத்தால்) பிரிக்கப்பட்டுள்ளது. இது இடத்தடை ஆகும்.

3. காலத்தடை

- (i) உற்பத்தி செய்வது ஒரு காலம், ஆனால் அது நுகரப்படுவது மற்றொரு காலம்.

- (ii) உற்பத்திக்கும், நுகர்வுக்கும் இடைப்பட்ட காலத்தில் பொருட்கள் அமுகிப்போகும் (பழங்கள் - காய்கறிகள் - மீன்) இதுவே காலத்தடை ஆகும்.

4. அறிவுசார் தடை :

சந்தை நிலவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாததால் நுகர்வோர் தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்க இயலாமல் போய்விடக் கூடும். இத்தடை அறிவுசார் தடை என்கிறோம்.

5. நட்பு இடர்பாட்டுத் தடை :

போக்குவரத்துக் கட்டடம் உள்ளிட்டவைகள் மூலம் சரக்குகள் கொண்டு சென்றாலும், ஆட்களாலும், இயற்கையாலும் ஏற்படக்கூடிய நட்புங்களைத் தவிர்க்க முடிவதில்லை, இந்நட்புத்தை ஈடுகட்டக் காப்பீடு செய்யப்படுகிறது.

(அல்லது)

(ஆ) சமூகப் பொறுப்புணர்வுக்கான தேவை :

(i) சுய ஆர்வம் :

1. தொழில் அமைப்புகள் சந்தையில் நிலைத்து செயல்படுவதற்கு சமுதாய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முனைகின்றன.
2. பொதுவாக சமூகத்தின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதன் மூலம், தொழில் உரிமையாளர்கள் அங்கீகரிக்கப்படுகின்றனர்

3. (எ.கா.) அதிக உணியும் வழங்குதல், சாதகமான பணிச்சூழலை ஏற்படுத்துதல், தொழிலாளர்களை ஊக்குவித்து, உற்பத்தியை அதிகரித்தல், பணியாளர் சுழற்சி மற்றும் வருகைப் பதிவு இன்மையை குறைத்தல்.

(ii) சமுதாய உருவாக்கம் :

1. நாட்டின் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் தொழில் நிறுமங்கள் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குகின்றன.
2. எனவே தொழில் நிறுமங்கள், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டும்.
3. தொழில் செய்பவர்கள் சமுதாயத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் மக்களின் நலன் கருதி நாட்டின் வளங்களைப் பயன்படுத்த வேண்டும்.

(iii) சமூக அதிகாரம் :

1. தொழில் செய்பவர்களிடம் கணிசமான அளவு சமுதாய அதிகாரம் உள்ளது.
2. நாட்டின் மேம்பாடு கருதி வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்ற அளவு மற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் வருமானத்தைப் பகிர்ந்தளித்தல் போன்றவற்றை தீர்மானிக்கும் உயர் பொறுப்பு தொழில் நிறுமங்களுக்கு உண்டு.

(iv) சமுதாயத்தின் உருவகம் :

1. சமூக எதிர்பார்ப்புகளை தொழில் நிறுமங்களால் நிறைவேற்ற முடியும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.
2. ஒரு வெற்றிகரமான தொழில் மூலம் தொழிலாளர் மத்தியில் நல்ல உறவுமுறை ஏற்படுத்துதல், நுகர்வோர் மற்றும் பொருள் பகர்வாளர்களுக்கும் உதவி புரிய இயலும்.

(v) பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு :

1. தற்போது தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தங்களின் உரிமைகள் பற்றி நன்கு அறிந்துள்ளனர்.
2. நுகர்வோர்கள் தரமான பொருட்களுக்கு சரியான விலையைக் கொடுக்கவும் மற்றும் தொழிலாளர்கள் உழைப்பிற்கேற்ற உதியம் பெறவும் விரும்புகின்றனர்

42. (அ) (i) முதன்மை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது :

இதர இணை நடவடிக்கைகளை வெளி நிறுவனங்களிடம் புற ஒப்படைப்புச் செய்வதன் காரணமாக, நிறுவனங்கள் தங்களிடம் உள்ள சில தனித்துவமான திறனை செவ்வனே பயன்படுத்தி முதன்மை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நோக்கங்களை அடைய இது உதவுகிறது.

(ii) பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கிறது:

புற ஒப்படைப்புச் செய்வதனால், தொழில் முனைவோர்கள், ஊக்குவிக்கப்படுகிறார்கள். வேலைவாய்ப்புகளை உருவாக்கி ஊக்கம் அளிக்கிறது. ஏற்றுமதியை விரிவாக்கம் செய்கிறது. பொருளாதாரத்தின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு உதவுகிறது.

(iii) வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கிறது:

நிறுவனங்கள் தங்களின் இணை நடவடிக்கைகளை வெளிநபர்களுக்குப் புற ஒப்படைப்பு மூலம் தொடர் வாய்ப்பு அளிப்பதனால், சிறு வாணிப நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கின்றன. இது புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்கான வழியாக அமைவதுடன் அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கு வழிவகுக்கிறது.

(iv) குறைவான முதலீடு :

வெளிநபர்களின் திறமைகளைப் புற ஒப்படைப்பின் மூலம் பயன்படுத்துவதனால் நிறுவனங்கள் தங்களின் இணை நடவடிக்கைகளுக்காகச் செய்ய வேண்டிய முதலீட்டுத் தொகை குறைகிறது. இதன் காரணமாக அத்தொகையை வேறு செயலுக்குப் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தியைப் பெருக்கி இலாபத்தை உயர்த்த இயலுகிறது.

(v) சிறந்த செயலாக்கம் :

புற ஒப்படைப்பின் மூலம் நிறுவனங்கள் இரண்டு பயன்களை அடைகின்றது. ஒன்று, புற ஒப்படைப்புச் செய்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதன்மைச் செயல்களை திறம்படச் செய்து தங்களை உயர்த்திக்கொள்வது, இரண்டாவது, புற ஒப்படைப்பு பெற்ற நிறுவனங்கள் தங்களின் திறன்களை விரிவாக்குவதன் மூலம் புற ஒப்படைப்புக்கான வாய்ப்புகள் மேலும் பெறும் அளவிற்கு உயர்கின்றன.

(அல்லது)

(ஆ) நீதிமன்ற ஆணையில்லாமல் கலைப்பு :

(i) கூட்டாளிகளின் உடன்பாட்டால் :

ஒரு கூட்டாண்மை நிறுவனம் கூட்டாளிகளின் உடன்பாட்டால் உருவாக்கப்படுகிறது. அனைத்து கூட்டாளிகளும் ஒன்று சேர்ந்து அல்லது கூட்டாளிகளுக்கிடையே ஏற்படும் உடன்பாட்டால் கூட்டாண்மை நிறுவனம் கலைக்கப்படலாம்.

(ii) ஒருவர் தவிர அனைத்துக் கூட்டாளிகளும் நொடிப்பு நிலை:

ஏதாவது ஒருவர் நொடிப்புநிலை அடைந்தாலோ அல்லது அனைத்துக் கூட்டாளிகளும் நொடிப்பு நிலை அடைந்தாலோ நிறுவனக் கலைப்பு ஏற்படும்.

(iii) சட்டத்திற்கு புறம்பான செயலால் :

கூட்டாண்மை நிறுவனத்தில் சட்டத்திற்கு புறம்பாக தொழிலில் ஈடுபட்டிருந்தால் தானாகவே நிறுவனம் கலைக்கப்படலாம்.

(iv) விருப்பமுறிக் கூட்டாண்மை அறிவிக்கையால் கலைப்பு:
விருப்பமுறிக் கூட்டாண்மையில் ஏதாவது ஒரு கூட்டாளி கடிதம் மூலம் அனைத்துக் கூட்டாளிகளுக்கும் தனது விருப்பமான கலைப்பை தெரிவித்தால் நிறுவனக் கலைப்பு ஏற்படும்.

(v) சில நிகழ்ச்சிகள் நிகழ்வுறுவதால் கலைப்பு :

1. குறிப்பிட்ட காலத்திற்கான கூட்டாண்மையின் அக்காலம் முடிவடைந்தவுடன்,

2. குறிப்பிட்ட தொழில்களைச் செய்ய மட்டுமே தொடங்கப்பட்டிருப்பின் தொழில்கள் நிறைவு பெற்றவுடன்.
3. கூட்டாளி இறந்து விட்டால்,
4. கூட்டாளி விலகும் பொழுது,
5. கூட்டாளி நொடிப்பு நிலை அடையும் போது.
43. (அ)(i) **நிறுமச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தல் :** 1956-ஆம் ஆண்டு நிறுமச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு அல்லது முந்தைய நிறுமச் சட்டங்களின் கீழ்ப்பதிவு செய்திருக்க வேண்டும். மைய அரசு நேரடியாகவோ நிறுமச்சட்டத்தின் விதிகளின் கீழ் அரசு நிறுமங்கள் அறிவிப்பாணையை வெளியிடுகின்றன.
- (ii) **அரசின் நிர்வாக முடிவு :** பாராளுமன்றமோ அல்லது சட்டசபையின் அங்கீகாரம் இல்லாமலோ அரசு நிறுமத்தை அரசாங்க நிர்வாக முடிவின் கீழ் அமைக்கலாம்.
- (iii) **நீடித்த நிலைத்த தன்மை :** அரசாங்கத்திடமிருந்து அரசு நிறுமம் தனித்த சட்டப்பூர்வ தன்மையுடைய அமைப்பாகும். தனது சொந்த பெயரால் சொத்துக்களை வாங்கவும் உடன்படிக்கை ஏற்படுத்தவும் முடியும்.
- (iv) **முழுவதும் அல்லது பெரும்பான்மையான மூலதனத்தை அரசு வழங்குகிறது :** அரசு நிறுமத்திற்கு தேவையான மூலதனத்தை குறைந்த பட்சம் 51% முழுவதுமோ அல்லது பெரும்பான்மையோ அரசே வழங்குகிறது. ஆனால் அதன் வருமானத்தை அரசு கருவூலத்தில் செலுத்துவதில்லை.
- (v) **பெரும்பான்மையான அரசு இயக்குநர்கள் :** அரசு நிறுமத்தில் அரசாங்கமே பெரும்பான்மையான மூலதனத்தை வழங்குவதால் இயக்குனர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது.
- (ஆ) பல்வேறு வகையான குறுகிய கால நிதிகள் பின்வருமாறு
- (i) **கடன்களும் முன்பணங்களும் :** கடன் என்பது கடன் கோருபவரின் கடன் கணக்கில் ஒட்டு மொத்தக் கடன் தொகையையும் ஒரே வீச்சில் வரவு வைக்கப்பட்ட தொகையைக் குறிக்கும். கடன் மற்றும் முன்பணங்கள் வழக்கமாக நிலைவைப்பு ரசீது, சரக்குரிமை ஆவணங்கள், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் போன்ற ஒரு சில பிணையங்களை ஈடாக பெற்றுக்கொண்டு வழங்கப்படுகிறது.
- (ii) **வங்கி மேல்வரைப்பற்று :** வங்கி மேல்வரைப்பற்று என்பது வங்கியில் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்டு ஒரு வாடிக்கையாளரின் வங்கி நடப்பு கணக்கில் வரவில் இருக்கும் தொகையை விட அதிகமான தொகையை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு ஏற்பாடு ஆகும்.
- (iii) **மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல் :** சரக்குகளைக் கடன் அடிப்படையில் விற்கும்போது, விற்பவர் வாங்குபவரின் பேரில் மாற்றுச்சீட்டை எழுதுகிறார். மாற்றுச்சீட்டு சராசரியாக 15 நாள் முதல் அதிகபட்சம் 180 நாட்கள் வரையிலான காலத்திற்கு வரையறுக்கப்படுகிறது. மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல் என்பது, அதன் முதிர்வு காலத்திற்கு முன்பாக வங்கிகளிடம் தள்ளுபடியில் விற்றுப் பணம் பெறும் ஒரு நடவடிக்கையைக் குறிக்கிறது.
- (iv) **வியாபாரக்கடன் :** வியாபாரக்கடன் என்பது ஒரு வணிகர் பிறிதொருவருக்கு சரக்கு மற்றும் சேவையைப் பெறுவதற்காகத் தருகின்ற கடனைக் குறிக்கும். அதாவது தரப்படும் கடன் வாங்கிய பொருளுக்கான தொகையைப் பொருளை வாங்குபவர் உடனே செலுத்தாமல், ஒரு குறிப்பிட்ட தவணை காலத்திற்குப் பிறகு செலுத்த அனுமதிக்கப்படுகிறார் எனலாம்.
- (v) **அடகு கடன் :** கடன் பெறுநர் அவசர நிதித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளத் தனக்கு சொந்தமான பொருளைக் கடன் வழங்குநரிடம் அடகு வைத்துக் கடன் பெறுகிறார். கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை அடகு வைக்கப்பட்ட பொருள் கடனாளரிடமே இருக்கும்.

44. (அ)

அடிப்படை	மொத்த வியாபாரி	சில்லறை வியாபாரி
இணைப்புச் சங்கிலி	மொத்த வியாபாரி உற்பத்தியாளரையும் சில்லறை வியாபாரியையும் இணைக்கிறார்.	சில்லறை வியாபாரி மொத்த வியாபாரியையும் நுகர்வோரையும் இணைக்கிறார்.
செயல்பாட்டு அளவு	மொத்தவியாபாரம்பெருமளவில்நடப்பதால்தொழிலுக்கு மிகப் பெரும் அளவு முதல் தேவைப்படுகிறது.	சில்லறை வியாபாரம் சிறு அளவில் மட்டுமே நடப்பதால் சிறிய அளவு முதல் தொகையே போதுமானது.
கிடைக்கும் பொருள்கள்	மொத்த வியாபாரி ஒரே வகையான பொருட்களை மட்டுமே வாங்கி விற்கிறார்.	சில்லறை வியாபாரி பலதரப்பட்ட நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வண்ணம் பலவிதமான பொருட்களை வாங்கி விற்பார்.
செயல்பாடு	மொத்த வியாபாரி சில்லறை வியாபாரிகளுக்குக் கடன் விற்பனை செய்கிறார்	சில்லறை வியாபாரிகள் நுகர்வோருக்கு ரொக்கத்திற்கு மட்டுமே விற்பனை செய்கிறார்.
விற்பனையின் நோக்கம்	மொத்த வியாபாரி மறுவிற்பனைக்காகப் பொருட்களை விற்பனை செய்கிறார்.	சில்லறை வியாபாரி நுகர்வுக்காகப் பொருட்களை விற்பனை செய்கிறார்.

(அல்லது)

- (ஆ) (i) இழப்பீடு என்பது ஒப்பந்த மீறுகையால் பாதிக்கப்பட்ட நபர் அடைந்த நட்டத்தை ஈடுகட்டும் வகையில் தவறிழைத்த நபரால் அளிக்கப்படும் பணம் சார்ந்த ஈடு ஆகும். ஆகவே பாதிக்கப்பட்ட நபர், ஒப்பந்தம் மீறுகைக்கு காரணமான நபர் மீது இழப்பீடு பெறும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
- (ii) இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872ன் பிரிவு 73 ஒப்பந்தத்தை மீறும் நபர் அதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு அளிக்கும் பொறுப்புள்ளது. அந்த இழப்பீடு நான்கு வகைகளாக உள்ளன. அவை :
1. சாதாரண இழப்பீடுகள்
 2. சிறப்பு இழப்பீடுகள்
 3. பழிவாங்கும் தன்மையுள்ள அல்லது முன் மாதிரி இழப்பீடுகள், மற்றும்
 4. பெயரளவு இழப்பீடுகள்.

45.(அ) (i) பகுப்பாய்வு உற்பத்தித் தொழில் :

ஒரு மூலப்பொருளிலிருந்து பல்வேறு வகையான பொருட்களைப் பகுத்து ஆராய்ந்து பிரித்தெடுக்கும் தொழிற்சாலை ஆராய்ச்சித் தொழிற்சாலை ஆகும். (எ.கா.) எண்ணை சுத்திகரிக்கும் தொழிற்சாலையில், கச்சா எண்ணையிலிருந்து எரிவாயு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றை பிரித்தல்.

(ii) மரபுசார் உற்பத்தித் தொழில்கள் :

தாவரங்களும் மிருகங்களும், நுகர்வோரின் உபயோகத்திற்கு வளர்க்கப்படுவன. எனவே இவை மரபுகள் உற்பத்தி தொழிற்சாலை எனப்படுகின்றன. (எ.கா.) கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, ரப்பர் மரம் வளர்ப்பு, காடு வளர்ப்பு போன்றவை.

(iii) கட்டுமானத் தொழில்கள் :

கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள் மற்றும் அணைகள் போன்றவற்றைக் கட்டத் தேவையான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையே கட்டுமானத் தொழிற்சாலை எனப்படுகிறது.

(அல்லது)

(ஆ) (i) தனி நபர் உரிமை :

1. இது தனி நபரால் நடத்தக் கூடிய அமைப்பாகும். தனியாள் வணிகர் ஒருவரே தேவையான மூலதனத்தைச் செலுத்துகிறார்.
2. தனியாள் வணிகத்தில் அவர் ஒருவரே உரிமையாளராக இல்லாவிட்டாலும் அதன் அமைப்பு முழுவதையும் அவரே கட்டுப்படுத்துகிறார்.

(ii) தலையீடற்ற செயல்பாடு மற்றும் விரைவான முடிவு :

1. தனியாள் வணிகர் தனது வியாபாரத்தில் தலையீடற்றிச் செயல்படுகிறார்.
2. தனியாள் வணிகர் தனது அறிவுத்திறன் மற்றும் பட்டறிவின் மூலம் குறுக்கீடற்றிச் செயல்படுகிறார்.
3. தனி உரிமையாளர் உடனடியாகவும் விரைவாகவும் முடிவு எடுக்கிறார்.

(iii) வரையறைப் பொறுப்பு :

1. தனியாள் வணிகரின் பொறுப்பு வரையறுக்கப்படாது.
2. அதன் விளைவாக அவரது வியாபாரக் கடன்களைச் செலுத்தத் தொழிலின் சொத்துகள் போதுமானதாக இல்லையென்றால் தன் சொந்த சொத்துகளை பறிமுதல் செய்ய கடனீந்தோருக்கு உரிமை உண்டு.

(iv) முழு இலாபத்தையும் அனுபவித்தல் :

1. அந்நிறுவனத்தின் முழு இலாபத்தையும் அனுபவிக்கும் உரிமை தனியாள் வணிகருக்கு உண்டு.
2. தனது கடின உழைப்பின் மூலம் ஈட்டிய இலாபத்தின் உந்துதலால் அவர் தனது வணிகத்தை மேலும் விரிவாக்கம் செய்கிறார்.

(v) அரசு விதிமுறைகள் பின்பற்றாமை :

1. தனியாள் வணிகர் அரசின் விதிமுறைகளின் குறுக்கீடு இன்றிச் செயல்படுகிறார்.
2. இவ்வமைப்பை உருவாக்குவதிலோ, மேலாண்மை செய்வதிலோ அல்லது கலைப்பதிலோ, அரசின் விதிமுறைகள் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.

46. (அ)

(i) நிலவியல் சிறப்புத் தேர்ச்சி :

1. உலக நாடுகள் அனைத்தும் தாங்கள் கொண்டுள்ள இயற்கை வளங்கள், மனித ஆற்றல், தொழில் நுட்பம், மூலதனம் ஆகியவை அடிப்படையில் வேறுபடுகின்றன.
2. சில நாடுகள் கனிம வளங்கள் அதிகம் கொண்டவையாகவும் பிற வளங்கள் குறைவாகக் கொண்டவையாகவும் உள்ளன.
3. உலக நாடுகள் ஒவ்வொன்றும் மக்களின் தேவைக்காகத் தன்னிடம் உபரியாக உள்ள வளங்களைக் கொடுத்து, பற்றாக்குறையான வளங்களை பிற நாடுகளிலிருந்தும் பெற்றுக்கொள்வதற்குப் பன்னாட்டு வணிகம் தேவையாகிறது.

(ii) இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்துதல்:

1. பன்னாட்டு வணிகம் ஒவ்வொரு நாடும் இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு உதவி செய்கிறது.
2. ஒவ்வொரு நாடும் தனது இயற்கை வளங்களைப் பயன்படுத்தி அதிகம் பொருட்களை உற்பத்தி செய்ய முயல்கிறது.
3. அதிக உற்பத்தி செய்ய முடியாத நாடுகளோடு, பரிமாரிக் கொள்ள பன்னாட்டு வணிகம் உதவி செய்கிறது.

(iii) பொருளாதார வளர்ச்சி :

1. வளரும் நாடுகளான சீனா, இந்தியா, பிரேசில், தென்கொரியா போன்ற நாடுகள் இயந்திரம், தொழில்நுட்பம், கருவிகள் போன்றவற்றை இறக்குமதி செய்வதன் வாயிலாக விரைவான பொருளாதார வளர்ச்சி அடைவதற்குப் பன்னாட்டு வணிகம் உதவுகிறது.

2. வளர்ந்த நாடுகளாகிய, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் கூட மூலப்பொருட்களை இறக்குமதி செய்து முடிவுற்ற பொருட்களாக ஏற்றுமதி செய்து விரைவான பொருளாதார வளர்ச்சி அடைவதற்குப் பன்னாட்டு வணிகம் உதவுகிறது.
- (iv) **வேலைவாய்ப்பை உருவாக்குதல்** : பன்னாட்டு வணிகம் வேளாண்மை மற்றும் தொழில் துறையை வளர்ச்சி மற்றும் விரிவடையச் செய்வதன் மூலம் நேரடி வேலை வாய்ப்பையும், மறைமுக வேலை வாய்ப்பையும் உருவாக்குகிறது.
- (v) **வாழ்க்கைத் தரம் மேம்படுத்தல்** : உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத பல்வேறுப் பொருட்களை பிற நாடுகளில் வாங்கும் சரக்கு, சேவைப் பரிமாற்றம் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவுகிறது.

(அல்லது)

- (ஆ) 1. நீண்ட தூரத்திற்குள் கனரக மற்றும் பருமனான பொருட்களை சுமந்து செல்லுவதற்கு மிகவும் பொருத்தமானது.
2. தடையற்ற சேவைகளால் நீண்ட தொலைவு பயணத்தை பகல் மற்றும் இரவு முழுவதும் வழங்க முடியும்.
3. மோட்டார் வாகனப் போக்குவரத்தினை விட பொருட்களுக்குச் சிறந்த உற்பத்தி மற்றும் பாதுகாப்பை வழங்க முடியும்.
4. ஆரம்ப முதலீடு பெரியதாக இருந்தாலும், தொடர்வண்டி ஓட்ட செலவினங்கள் தொடர் வண்டியில் மிகக் குறைவாக இருக்கும், மேலும் அது மலிவான போக்குவரத்து முறையை நிரூபிக்கும்.
5. இது ஒரு வழக்கமான கால அட்டவணையுடன் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.

47.(அ)

அடிப்படை	கப்பல் இரசீது	கப்பல் வாடகை முறி
பொருள்	இது குறிப்பிட்ட அளவு சரக்கை பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட துறைமுகத்தில் சேர்ப்பதை குறிக்க கூடிய ஆவணமாகும்.	இது சரக்கை அனுப்ப மொத்த கப்பலையோ அல்லது பெரும் கப்பலின் ஒரு பகுதியையோ வாடகைக்கு அமர்த்துவதற்கான உடன்பாடு ஆகும்.
மாற்றும் தன்மை	இதை எளிதில் மேலெழுத்துத் வாயிலாக மூன்றாம் நபருக்கு மாற்றித்தர முடியும்.	இதை மூன்றாம் நபருக்கு மாற்றி தர முடியாது.
கடன் பெறுதல்	இதை பிணையமாக வைத்து கடன் பெறலாம்.	இதை பிணையமாக வைத்து கடன் பெற முடியாது.
குத்தகை	இது கப்பலை குத்தகை எடுத்ததற்கான ஆதாரம் அல்ல.	இது கப்பலை குத்தகை எடுத்ததற்கான ஆதாரம் ஆகும்.

(அல்லது)

(ஆ)

வேறுபாட்டின் அடிப்படைகள்	செலுத்தல் சமநிலை	வாணிபச் சமநிலை
பொருள்	குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் ஒரு நாட்டின் குடியிருப்போர்களுக்கும் மற்ற நாடுகளின் குடியிருப்போர்களுக்கும் இடையில் ஏற்படும் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளின் முறைப்படியான பதிவுகளின் ஒரு அறிக்கையே ஆகும்.	ஒரு நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்புகளுக்கு இடையிலான நிகர விளைவைக் குறிக்கிறது.
நடவடிக்கைகளின் தன்மை	இது சரக்குகள் மற்றும் சேவைகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் இரண்டையும் பதிவு செய்கிறது.	இதில் சரக்குகள் தொடர்பான நடவடிக்கைகள் மட்டும் பதிவு செய்யப்படும்.
மூலதன நடவடிக்கைகளின் பதிவு	இது மூலதன நடவடிக்கைகளைப் பதிவு செய்கிறது.	இது மூலதன நடவடிக்கைகளைப் பதிவு செய்வதில்லை.
நடவடிக்கை உள்ளமைப்பு	இதில் வாணிபச் சமநிலை, சேவைகள் சமநிலை, ஒரு பக்கமான செலுத்தல் பரிமாற்றம் மற்றும் மூலதன நடவடிக்கைகள் அடங்கும்.	செலுத்தல் சமநிலையின் நடப்பு கணக்கின் ஒரு பகுதி ஆகும்.
நிகர விளைவு	எப்பொழுதும் பெறுதல் மற்றும் செலுத்துதல் சமநிலையில் இருக்கும்.	இது சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அல்லது சமநிலையிலோ இருக்கும்.

☆☆☆